



ශ්‍රී ලංකා මහ බැංකුව
இலங்கை மத்திய வங்கி
CENTRAL BANK OF SRI LANKA

தொடர்புட்டல் தினாங்களம்

30, ஐனாதிபதி மாவத்தை, கொழும்பு 01, இலங்கை.

தொலைபேசி: 2477424, 2477423, 2477311

தொலைநகல்: 2346257, 2477739

மின்னஞ்சல்: dcommunications@cbsl.lk, communications@cbsl.lk

வெப்தளம்: www.cbsl.gov.lk

பத்திரிகை வெளியீடு

வெளியீடுபவர் புள்ளிவிபரத் தினாங்களம்


திகதி

2016.01.21

2015 திசெம்பரில் பணவீக்கம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் தினாங்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்வாறான பணவீக்கம் ($2013 = 100$) ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2015 நுவெம்பரில் 4.8 சதவீதத்திலிருந்து 2015 திசெம்பரில் 4.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2015 திசெம்பரில் ஆண்டுச் சராசரி அடிப்படையிலான பணவீக்கம் 3.8 சதவீதமாக இருந்தது.

2015 திசெம்பரில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் நுவெம்பரிலிருந்து திசெம்பருக்கு 1.1 சதவீதத்தினால் அதிகரித்தது. இம்மாதாந்த அதிகரிப்பிற்கு உணவு மற்றும் மதுவல்லா குடிபான வகையிலுள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். காய்கறிகள், பச்சை மிளகாய், அரிசி மற்றும் உடன் மீன் என்பனவற்றின் விலைகள் இம்மாத காலப்பகுதியில் அதிகரித்தன. அதேவேளை பெரிய வெங்காயம், எலுமிச்சம்பழம், உருளைக்கிழங்கு, நெந்தலி மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. 2015 திசெம்பர் காலப்பகுதியில் மதுக் குடுவகைகள், புகையிலை, போதைப்பொருட்கள், தளபாடங்கள், வீட்டலகுச் சாதனங்கள் மற்றும் வீட்டலகுகளின் கிரமமான பேணல்; போக்குவரத்து; கல்வி மற்றும் உணவகங்கள், சுற்றுலாவிடுதிகள் துணை வகைகளும் அதிகரித்தன. துணிவகை மற்றும் காலணி; வீட்மைப்பு, நீர், மின்வாலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருள் துணைவகைகளின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. நலம்; தொடர்புட்டல்; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணை வகைகளின் மாற்றமின்றி சராசரியாகக் காணப்பட்டன.



தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அசைவுகள்

தளம் : 2013 = 100

ஆண்டு	மாதம்	சுட்டெண்	மாதாந்தச் சராசரி மாற்றம்	ஆண்டுக்கு ஆண்டுக் கராசரி மாற்றம்	ஆண்டுக் கராசரி சுதாவீத மாற்றம்
2014	சனவரி	103.1			
	பெப்ரவரி	103.0	-0.1		
	மார்ச்	103.2	0.2		
	ஏப்ரல்	104.1	0.9		
	மே	104.9	0.8		
	பூன்	106.2	1.2		
	பூலை	107.0	0.8		
	ஒக்டோபர்	106.4	-0.6		
	செத்திதமிழர்	106.4	0.0		
	ஒத்தோபர்	106.0	-0.4		
	நவெம்பர்	106.9	0.8		
	திசைம்பர்	108.6	1.6		
2015	சனவரி	112.8	3.9	9.4	
	பெப்ரவரி	108.9	-3.5	5.7	
	மார்ச்	107.6	-1.2	4.3	
	ஏப்ரல்	107.0	-0.6	2.8	
	மே	108.0	0.9	3.0	
	பூன்	109.1	1.0	2.7	
	பூலை	108.9	-0.2	1.8	
	ஒக்டோபர்	108.4	-0.5	1.9	
	செத்திதமிழர்	108.4	0.0	1.9	
	ஒத்தோபர்	109.2	0.7	3.0	
	நவெம்பர்	112.0	2.6	4.8	
	திசைம்பர்	113.2	1.1	4.2	3.8

மூலம்: தொகைமதிப்புப் புள்ளிவிபரவியல் தினைக்களம்